



## NEW LOOK FOR ANG MO KIO TOWN CENTRE

Ang Mo Kio Town Centre will be redesigned with more greenery, seating, gentle slopes and shelters to make it more enjoyable, inclusive and accessible to residents. The upgrade will stretch from the square outside AMK Hub and 51@AMK, through the outdoor shopping street all the way to the central stage, and ends near Jubilee Square. Work is expected to start in the first quarter of 2023 and be completed by the end of 2024.



### HERITAGE SQUARE

Cascading plants cover the upper level of shop facades and shaded pavilion sitting area, with the canopy covered in greenery




### SHOPFRONT BOULEVARD

Barrier-free access and plants embedded in circular timber seats

### ARRIVAL PLAZA

Sheltered terraced seating



### CENTRAL SQUARE

Large teardrop-shaped curved wooden benches with more trees and landscaping



### CENTRAL STAGE

More seating and gigantic ceiling fans to beat the heat



### SAGA SEED PLAYGROUND

with open slide, sprawling nets and climbing hammocks



"The new PLAYGROUND LOOKS ATTRACTIVE AND ENGAGING. Kids will be happy to play there. I see more greenery will be added to the communal spaces, which is good - to keep the environment cool and benefit our health."  
- Meena, 47



"I've been staying in Ang Mo Kio since 1978. There used to be a lot of uneven walking paths in the town centre, and it was quite difficult for us to walk around, especially when we were carrying groceries. So I'm happy we are going to have **MORE BARRIER-FREE WALKWAYS.**"

- Wong Boon Luck, 68

(ARTIST'S IMPRESSION)

### 市镇中心将焕然一新

宏茂桥市镇中心将展开大规模翻新工程，不仅增设休息区、缓坡道和有盖设施，也会采纳无障碍设计及种植更多花草树木，打造更包容和舒适的环境。银禧娱乐中心附近也将建造一座相思豆主题游乐场。翻新工程从宏茂桥城和51@AMK外的广场，经邻里购物街一直延伸至中央舞台和宏茂桥6道第720座组屋一带。工程将在今年第一季度展开，预计2024年底竣工。

### Wajah baru Pusat Bandar Ang Mo Kio

Pusat Bandar Ang Mo Kio akan direka semula dengan lebih banyak tanaman hijau, tempat duduk, tanjakan, ruang berteduh dan laluan bebas halangan. Sebuah taman permainan bertema biji saga juga akan dibina berdekatan Jubilee Square. Kerja-kerja dijangka bermula pada suku pertama 2023 dan selesai menjelang hujung 2024.

### அங் மோ கியோ நகர மையத்திற்குப் புதுத் தோற்றம்

அங் மோ கியோ நகர மையம் புதுவடிவம் பெறவிருக்கிறது. அதிகமான பசுமைச் சூழல், இருக்கைகள், மென்சரிவுகள், நிழலிடங்கள், தடங்கலற்ற நடைபாதைகள் அனைத்தையும் எதிர்பார்க்கலாம். ஜூபிலி சதுக்கத்திற்கு அருகே சாகா விதையைக் கருப்பொருளாகக் கொண்ட விளையாட்டுத் திடலும் கட்டப்படும். மேம்பாட்டுப் பணி 2023 முதல் காலாண்டில் தொடங்கி, 2024 கடைசியில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

# A NOTE TO YOU

## Dear Residents,

Thank you for your support, feedback and collaboration in 2022. I hope that 2023 started off on a good note for you and your families.

I am grateful to have the opportunity to interact face to face with many of you during our community activities and around the neighbourhood since the gradual easing of COVID-19 restrictions. I especially love seeing all the beautiful smiles and faces that were behind masks, and appreciate our conversations.

We have learnt many things through COVID-19, and should continue to look after both our physical and mental health. In this new normal, I hope that we can continue to look after one another by "Reaching In" to neighbours and loved ones, while "Reaching Out" to seek support where needed. There are several community nodes in our town, and we hope to strengthen a caring culture where each individual knows that they are not alone, that help is nearby, and that you too can make a difference to someone's day with your action.

This year, you can look forward to more town enhancements through various Neighbourhood Renewal Programmes, better inter-town connectivity with the integration of new cycling paths, and ongoing estate improvement works. The highly anticipated rejuvenation of Ang Mo Kio Town Centre is also one of the major projects in the pipeline that you can read more about in this issue.

I would also like to express my sincere gratitude for the hard work of the Town Council staff in the past year, and hope that we can take personal ownership as well as develop clean habits in our estate, as we do our best towards building a better home for all. We would also love to hear your ideas on improving and reshaping our town, and I look forward to hearing your thoughts through the Town Council's feedback channels.

To a happy, healthy and prosperous 2023 ahead for all!

**Nadia Ahmad Samdin**

Member of Parliament for Ang Mo Kio GRC

## 亲爱的居民：

我感谢你们去年给予的支持、反馈与配合，并祝愿你们和家人在新的一年里有一个美好的开始。

冠病防疫措施逐步放宽后，我有机会在社区活动和邻里与大家面对面互动交流。我很感激有这样的机会，也特别珍惜看到你们摘下口罩后露出的美丽笑容和脸孔。

这场疫情给我们带来了感悟和启迪。我们应该继续好好地照顾自己的身心健康。希望大家在新常态下继续相互照应，关怀家人和邻居，以及在必要时求助。我们市镇内的社区服务机构，有助于加强互助和关爱文化，让人们知道自己并不孤单，可以在邻近获得援助，同时让大家尽己之力，温暖心灵，改善他人的生活。

今年，我们将持续展开一系列邻里更新计划和翻新工程，以及建设新的脚踏车道，加强宏茂桥与邻近市镇的衔接。翻新宏茂桥市镇中心也是重点计划之一，你可以阅读这一期的《家园》，了解更多信息。

我感谢宏茂桥市镇理事会的员工过去一年的辛勤和努力，并希望大家能尽一份力，保持邻里的清洁，共同打造更美好的家园。如果你对改造市镇有任何意见，欢迎你通过市镇理事会的反馈渠道与我们联系。

祝大家喜乐安康！

**娜蒂雅**

宏茂桥集选区国会议员



## அன்பார்ந்த குடியிருப்பாளர்களே,

நீங்கள் அனைவரும் 2022-ல் அளித்த ஆதரவுக்கும், கருத்துகளுக்கும், ஒத்துழைப்புக்கும் நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் 2023 நல்லதொரு தொடக்கமாக அமைந்திருக்கும் என நம்புகிறேன்.

கொவிட்-19 கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, நமது சமூக நடவடிக்கைகளிலும் அக்கம்பக்கத்திலும் உங்களில் பலரையும் நேரில் சந்தித்துப் பேச வாய்ப்பு கிடைத்தது எனது பாக்கியம். முக்கவசங்களுக்குப் பின்னால் மறைந்திருந்த அழகிய முகங்களையும் புன்னகைகளையும் காண்பது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. உங்களுடன் உரையாடி மகிழ்வதை நான் வரவேற்கிறேன்.

கொவிட்-19 கிருமிப்பரவல் மூலம் நாம் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டோம். நமது உடல்நலனையும் மனநலனையும் நாம் தொடர்ந்து கவனித்துக் கொள்ளவேண்டும். இன்றைய புதிய இயல்புநிலையில் ஒருவரையொருவர் தொடர்ந்து கவனித்துக்கொள்ள, நம்முடைய அண்டைவீட்டார்களையும் அன்புக்குரியவர்களையும் "தேடிச்சென்று உதவி செய்வோம்" என்று நம்புகிறேன். அதே சமயத்தில், ஆதரவு தேவைப்படும்போது "தேடிச்சென்று உதவி நாடுவோம்" என்றும் நம்புகிறேன். நம் நகரில் பல்வேறு சமூக மையங்கள் உள்ளன. அவற்றின் துணையுடன் பரிவுகாட்டும் பண்பை வலுப்படுத்த முடியும் என நம்புகிறோம். இதன்வழி, ஒருவரும் கைவிடப்படவில்லை என்பதையும், உதவி அருகில் இருப்பதையும், உங்களது செயல்பாடுகளால் அல்லது செயலின்மையால் ஒருவரின் வாழ்க்கையில் உங்களாலும் ஒரு மாற்றத்தை உண்டாக்க முடியும் என்பதையும் ஒவ்வொருவரும் அறிந்திருப்பார்கள்.

## Penduduk sekalian,

Terima kasih atas sokongan, maklum balas dan kerjasama anda pada 2022. Saya harap 2023 telah bermula dengan baik untuk anda dan keluarga anda.

Saya rasa bersyukur telah diberikan peluang untuk berinteraksi secara bersemuka dengan ramai dalam kalangan anda semasa aktiviti kemasyarakatan dan di sekitar kejiranan sejak sekatan COVID-19 diringankan secara bertahap-tahap. Saya amat suka melihat senyuman manis dan raut wajah di sebalik pelitup muka, dan menghargai perbualan kita.

Kita telah mempelajari banyak perkara melalui COVID-19, dan harus terus menjaga kedua-dua kesihatan fizikal dan mental kita. Dalam norma baru ini, saya harap kita akan terus menjaga satu sama lain dengan "Menjenguk ke Dalam" ("Reaching In") jiran-jiran dan orang-orang tersayang, serta "Menjenguk ke Luar" ("Reaching Out") untuk mendapatkan sokongan bila perlu. Terdapat beberapa nod masyarakat di dalam bandar kita, dan kami harap dapat memperkukuhkan budaya penyayang di mana setiap individu tahu bahawa mereka tidak bersendirian, bantuan ada berhampiran, dan anda juga boleh memudahkan hari seseorang dengan tindakan anda.

Pada tahun ini, anda boleh menjangkakan lebih banyak usaha peningkatan bandar melalui pelbagai Program Pembaharuan Kejiranan (NRP), ketersambungan antara bandar yang lebih baik dengan integrasi laluan-laluan berbasikal yang baru, dan kerja pembaikan estet yang berterusan. Projek yang amat dinantikan iaitu pembaharuan Bandar Ang Mo Kio juga antara projek besar dalam perancangan yang boleh anda ketahui lanjut dalam isu ini.

Saya juga ingin melahirkan penghargaan saya kepada kakitangan Majlis Bandaran atas kerja keras mereka, dan berharap kita boleh mengambil hak milik peribadi dan memupuk tabiat bersih di estet kita, sedang kami melakukan yang terbaik untuk membina kediaman yang lebih bagus untuk kita semua. Kami juga ingin mendengar idea-idea anda untuk memperbaiki dan membentuk semula bandar kita, dan saya alu-alukan pandangan anda menerusi saluran maklum balas Majlis Bandaran.

Ke arah 2023 yang bahagia, sihat dan makmur untuk semua!

**Nadia Ahmad Samdin**

Anggota Parlimen GRC Ang Mo Kio

## CONNECT WITH US

### ANG MO KIO AVENUE 1 OFFICE

Block 342 Ang Mo Kio Avenue 1,  
#01-1561, Singapore 560342

Tel: 6453 0511  
Fax: 6453 0122

### ANG MO KIO AVENUE 10 OFFICE

Block 528 Ang Mo Kio Avenue 10,  
#01-2385, Singapore 560528

Tel: 6456 1633  
Fax: 6456 1225

### FERNVALE OFFICE

Block 410 Fernvale Road (multi-storey carpark),  
#01-01, Singapore 790410

Tel: 6634 9215  
Fax: 6634 9219

### ANG MO KIO-HOUGANG SERVICE CENTRE

Block 662 Hougang Avenue 4,  
#01-415, Singapore 530662

Tel: 6385 1631  
Fax: 6387 4052

### KEBUN BARU SERVICE CENTRE

Block 161 Ang Mo Kio Avenue 4,  
#01-500, Singapore 560161

Tel: 6552 9455


 [www.amktc.org.sg](http://www.amktc.org.sg)

 [amktc](https://www.facebook.com/amktc)

 [amktowncouncil](https://www.instagram.com/amktowncouncil)

 [Ang Mo Kio Town Council](https://www.youtube.com/AngMoKioTownCouncil)

 [angmokitowncouncil](https://www.telegram.com/angmokitowncouncil)

 OneService  
(Free download from  
Apple App Store or  
Google Play Store)



Scan for general feedback  
and finance-related queries



Scan to visit our website

For urgent essential maintenance services, please call  
**EMSU 1800 241 7711 (24 HOURS)**

## YOUR VOICE MATTERS

We would love to hear about the improvements that you would like to see around your estate. **Scan the QR code to share your thoughts.**



Suggestions will be evaluated and implemented if they are feasible.



**Ang Mo Kio-Hougang**

**MR DARRYL DAVID** graced the Heartlands Festival held in Hougang Village. The festival not only seeks to revitalise heartland businesses but also provides a chance for residents to re-explore and discover hidden gems in places they thought they knew well.

Go in depth to find out what your heartland merchants have to offer, and use your CDC Vouchers 2023 to support them! Scan for a step-by-step guide on how to claim and spend CDC vouchers.



**IN YOUR HOOD**

Check out what's happening across our estates.



**Cheng San-Seletar**

**MS NADIA AHMAD SAMDIN** chatted with students at the Edusave award ceremony to find out how they were doing at school. The award aims to recognise students for their achievements in academia, their leadership and good character.



**Fernvale**

In the spirit of the Spring Festival, **MR GAN THIAM POH** thanked the cleaners who have been working tirelessly to keep our estates clean. Keeping our environment clean is not just the job of cleaners; everyone should take ownership and responsibility for cleaning up after ourselves.



**Teck Ghee**

Hopping into the Year of the Rabbit, **MR LEE HSIEN LOONG** distributed red packets at Ang Mo Kio Town Centre to wish residents and stall owners good health and happiness.



**Kebun Baru**

**MR HENRY KWEK HIAN CHUAN** visited Mayflower Market and Food Centre to extend his warm wishes for the Lunar New Year.



**Jalan Kayu**

**MS NG LING LING** presented Edusave awards to more than 1,000 students and encouraged them with the 3H – nurturing passion that will bring them Happiness, taking good care of their Health, and working Hard in their areas of strength.



**Yio Chu Kang**

**MR YIP HON WENG** handed out mandarin oranges to residents and stall owners at Ang Mo Kio 628 Market and Food Centre to usher in prosperity.

Are you irritated by the constant loud chatter that comes from gatherings at common spaces such as void decks? Is your sleep being affected by your neighbour's barking dog? Do the children from the unit above you like to run and jump early in the morning?

With everyone living so closely together in Singapore, experiencing some form of noise would be normal. But in some cases, it can lead to conflict and disruption to harmonious living. Most importantly, continuous exposure to noise can impact your mental and physical well-being.

So what can you do?

### 妥善应对邻里噪音 维护和谐居住环境

我们比邻而居，难免会遇到噪音问题，严重的会导致冲突和破坏和睦的邻里关系。长期接触噪音也会影响身心健康。如果你受到邻里噪音的困扰，可以先友好地与邻居协商，并尝试理解和妥协。你也可以请基层领袖作为中立的第三方，协助你和邻居沟通。如果沟通不果，可求助于社区调解中心，直到陷入僵局时才通过邻里纠纷仲裁庭诉诸法律途径。

### Here are four ways to deal with noisy neighbours:

1

Speak to your neighbours politely about how the noise affects you. Listen to the reasons behind their actions and reach a compromise.

2

Reach out to grassroots leaders, who act as a neutral third party to facilitate a conversation between you and your neighbours.

3

Try mediation from the Community Mediation Centre to help you and your neighbours reach an agreement. Call 1800 225 5529 or visit [cmc.mlaw.gov.sg](http://cmc.mlaw.gov.sg) to find out more.

4

Seek legal recourse by filing a claim with the Community Disputes Resolution Tribunals as a last resort. Find out more at [statecourts.gov.sg](http://statecourts.gov.sg).

# Neighbourhood noise: NORMAL OR NUISANCE?



**SHHH... IT'S QUIET HOURS!**  
What time must loud noise stop in the neighbourhood? Currently, the quiet hours are **between 10.30pm and 7am**. Activities such as social gatherings, drilling and hammering works, and games that create noise should be avoided during these hours.

**Possibility of extension:** The Community Advisory Panel on Neighbourhood Noise recommended extending the quiet hours from 10pm to 8am. This means we may enjoy an extra 1 1/2 hours of quiet.

### Bunyi bisung di kejiranan: Biasa atau gangguan?

Di Singapura, semua orang tinggal berdekatan dan mengalami sedikit bunyi bisung merupakan perkara biasa. Namun dalam sesetengah kes, ia boleh menyebabkan konflik dan menjejaskan kehidupan berharmoni. Di sini terdapat empat cara untuk menangani jiran yang bisung: Cakap dengan jiran anda secara sopan. Dapatkan pemimpin akar umbi untuk mulakan perbualan antara anda dengan jiran anda, cuba mediasi menerusi Pusat Pengantaraan Masyarakat, dan sebagai langkah terakhir, failkan isu anda bersama Tribunal Huraian Pertikaian Masyarakat.

### அக்கம்பக்கத்தில் கேட்கும் சத்தங்கள்: வழக்கமானதா அல்லது தொந்தரவா?

சிங்கப்பூரில் அனைவரும் அருகருகில் வசிப்பதால், கொஞ்சம் சத்தம் கேட்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால், சில சம்பவங்கள் சச்சுவலகளுக்கு இட்டுச் சென்று, நல்லிணக்கத்தைப் பாதிக்கின்றன. சத்தமான அண்டை வீட்டார்களைச் சமாளிக்க இந்த நான்கு வழிகளை மேற்கொள்ளுங்கள். அண்டை வீட்டார்களிடம் பணிவாகப் பேசுங்கள். நீங்களும் அண்டை வீட்டார்களும் சந்தித்துப் பேசுவதற்கு ஏற்பாடு செய்ய அடித்தளத் தலைவர்களின் உதவியை நாடுங்கள். சமூக சமரச நிலையத்தின் சமரசத் தீர்வைப் பயன்படுத்திப் பாருங்கள். கடைசி முயற்சியாக, சமூக சர்ச்சை தீர்வு மன்றத்தில் கோரிக்கை தாக்கல் செய்யுங்கள்.

### Tips for managing neighbourhood noise

#### Movement-related

- Lift furniture when moving it, if possible.
- Use items such as furniture sliders to absorb noise from movement.
- Use door stoppers to prevent accidental slamming of doors.

#### Activity-related

- Lower volume on TV and other sound systems.
- Monitor the noise level of your children when they are playing, and ask them to quiet down when necessary.

#### Renovation-related

- Keep DIY works to the daytime.
- Use items to soundproof your home from renovation noise.

#### Pet-related

- Train pets so that excessive noise from them can be avoided.
- Move pets to an enclosed room, if necessary.
- Cover up cages in the evenings to allow birds to rest, thereby avoiding excessive chirping.



Scan to use the template to inform your neighbours in advance if you are carrying out activities that may produce noise, such as a karaoke session or renovation works.



123



**W**e are lucky to be in Singapore, where clean water is easily available from the tap. However, this also makes us end up using more than we need. Ahead of World Water Day on March 22, let's find out some simple water-saving tips from our residents that you can also easily add to your daily routine.

### 善用每滴水

联合国把3月22日定为世界水日，提醒人们珍惜和保护水源。我们的居民提供了一些节水妙招，教你在家养成节约用水的好习惯。这包括：不要在水龙头下直接清洗蔬果，而是放在容器里清洗；用洗过蔬果的水浇花；购买节能洗衣机和安装省水花洒；把洗衣机填满才开始清洗；缩短洗澡的时间；刷牙、涂抹肥皂、洗发和刷碗碟时，先把水关掉。

根据气候友善家庭计划，一房至三房式组屋的家庭可兑换50元的电子优惠券，用于购买省水淋浴设备。电子优惠券的有效期至今年12月31日，请扫描本页的QR码了解详情。

### Pastikan setiap titik bernilai

Penduduk kami berkongsi petua mudah untuk menjimat air, seperti membasuh sayur-sayuran mengguna sebuah bekas; mengguna peralatan cekap air; membasuh baju dengan muatan penuh; mandi kurang dari 10 minit; menutup air ketika sedang menyabun badan dan mensyampu rambut.

Keluarga-keluarga di flat HDB satu hingga tiga bilik boleh menebus e-baucar bernilai \$50 bagi mengurangkan kos pembelian peralatan mandian yang cekap air di bawah Program Keluarga Mesra Iklim. Imbas kod QR di mukasurat ini untuk mengetahui lebih lanjut dan tebus e-baucar selewat-lewatnya 31 Disember tahun ini.

### ஒவ்வொரு துளியும் முக்கியம்

தண்ணீரைச் சேமிக்க எளிமையான சில குறிப்புகளை நம் குடியிருப்பாளர்கள் பகிர்ந்து கொண்டனர்: காய்கறிகளைக் கழுவ பாத்திரம் பயன்படுத்தலாம்; தண்ணீரைச் சிக்கனமாக உபயோகிக்கும் சாதனங்களைப் பயன்படுத்தலாம்; அழுக்குத் துணிகள் முழு அளவுக்குச் சேர்ந்த பிறகு இயந்திரத்தில் துவைக்கலாம்; குளியலை 10 நிமிடத்திற்குள் முடித்திடலாம்; சவர்க்காரமும் ஷாம்பூவும் போடும்போது நீர்க்குழாயை அடைத்து வைத்திருக்கலாம்.

ஒன்று முதல் மூன்று அறை வீடுகளில் வசிப்பவர்கள், தண்ணீரைச் சிக்கனமாக உபயோகிக்கும் குளியல் சாதனங்கள் வாங்குவதற்கு "பருவநிலை காக்கும் குடும்பங்கள் திட்டத்தின்கீழ்" \$50 மின்-பற்றுச்சீட்டைப் பெறலாம். இதுபற்றி மேலும் தெரிந்துகொள்ள, இந்தப் பக்கத்தில் உள்ள QR குறியீட்டை வருடுங்கள். மின்-பற்றுச்சீட்டை இந்த ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் பயன்படுத்த வேண்டும்.



"I KEEP MY SHOWERS TO LESS THAN 10 MINUTES, and this helps to substantially reduce water consumption. I TURN OFF THE SHOWER WHEN SOAPING AND SHAMPOOING. I also USE WATER-EFFICIENT APPLIANCES so that my washing machine and shower head do not waste water unnecessarily. We should be thankful that water is readily available in Singapore and therefore treasure it as a valuable resource and not take it for granted. If everyone does his or her part, we would go a long way in water conservation."

- Siri Juriyah Binti Sami'an, 42



You can save up to **27 litres** of water every day by turning off the shower when soaping.

"I TURN OFF THE TAP WHEN I BRUSH MY TEETH OR SCRUB MY DISHES after meals. This helps to control the amount of water I use because water is not left to run freely. I also USE A WATERING CAN INSTEAD OF A HOSE TO WATER PLANTS so that I can avoid overwatering them. I think these are small but important habits to have, because we not only get to save on our water bill but we are also saving the earth too."

- Joe Kanna, 65



You can save up to **23 litres** of water every day by turning off the tap when brushing your teeth. That's enough to fill 153 tea cups!



A washing machine with 4 ticks helps you save up to 27 litres of water per wash, compared to a three-tick one. ✓✓✓✓

# EVERY

"I WASH VEGETABLES USING A CONTAINER. The water is not poured away after that - I use it to water my plants. I also DO THE LAUNDRY ONLY WHEN I HAVE A FULL LOAD, to save water. I tell my family members about the importance of saving water so that they can incorporate these habits into their lives as well."

- Toh Poh Kee, 76



You can save up to **33 litres** of water every day by washing fruit and vegetables using a container.

You can save up to 288 litres of water every week by doing your laundry on a full load.



# DR P COUNT

### DID YOU KNOW?

Showers take up the most in our water consumption - almost one-third of our monthly water usage. A 15-minute shower with a shower head that is less water-efficient can use up to 135 litres. So, consider switching to a water-efficient one.

The good news is that households of one- to three-room HDB flats can each redeem a \$50 e-voucher to offset the cost of purchasing water-efficient shower fittings under the Climate-Friendly Households Programme. It aims to encourage households to reduce energy and water consumption, while saving costs in the long run.



Scan to find out more about the programme and redeem the e-voucher by December 31 this year.



**Blk 538**  
Ang Mo Kio  
Ave 5 | **CHENG SAN-SELETAR**  
Constructed stairs for easy access  
to the fitness corner



**Blk 620**  
Ang Mo Kio  
Ave 9 | **YIO CHU KANG**  
New rain shield at the lift lobby



**Blk 163**  
Ang Mo Kio  
Ave 4 | **KEBUN BARU**  
Installed overhead lights along  
the common walkway



**Blk 913**  
Hougang  
St 91 | **JALAN KAYU**  
Installed concrete slope to direct  
rainwater into perimeter drain  
and prevent water ponding



**Blk 228B**  
Ang Mo Kio St 23  
to Blk 229  
Ang Mo Kio Ave 3 | **TECK GHEE**  
Constructed footpath from  
the open air carpark to  
residential blocks



**Blk 406B**  
Fernvale  
Road | **FERNVALE**  
Repainted the edges of the platform  
to increase visibility and safety



**Blk 690**  
Hougang  
St 61 | **ANG MO KIO-HOUGANG**  
Upgraded fitness corner

## AMK-In-Bloom is coming soon Get ready to show off your gardens!

The biennial AMK-In-Bloom initiative aims to recognise excellence in gardening efforts by community gardeners in Ang Mo Kio GRC, Kebun Baru SMC and Yio Chu Kang SMC, as well as foster community bonding.

Get a **FREE** Gardena start-up kit (worth up to \$50) for the first 30 gardens that register!



**Registration period:**  
March to May 2023

Stay tuned to AMKTC's social media platforms as more details will be shared when it is closer to the registration date

**Judging period:**  
August 2023

**Awards ceremony:**  
October or November 2023  
(in conjunction with Tree Planting Day 2023)

**Prizes:**

**AMK Diamond Garden x 5 winners** – \$500 worth of gardening products + Certificate of Achievement

**AMK Sapphire Garden x 15 winners** – \$300 worth of gardening products + Certificate of Achievement

**AMK Emerald Garden x 10 winners** – \$200 worth of gardening products + Certificate of Achievement





# Yum yum for tum tum at **UPGRADED HAWKER CENTRE**



If you have not been to Ang Mo Kio 724 Market and Food Centre lately, you should. The beloved food haven in Ang Mo Kio Ave 6 received a facelift – repainted ceilings, new wall fans, upgraded tables and chairs, anti-slip floor tiles, refurbished restrooms and more!



options that represent our diverse cultures, like prata, nasi padang and other halal food.” Bee Bee recommended: “Every stall here is good, but my personal favourite is Nanyang Lor Mee, which always has long queues.”



Gabriel Suppiah

“What is notably different here are clearly the cleanliness, high ceilings and good ventilation. We have been sitting here for a while and yet we can hardly smell the heavy fumes,” said Gabriel Suppiah, 51, who takes his family to the hawker centre some Sundays.

Lim Bee Bee, 81, commented: “It’s more spacious and has better accessibility now, allowing users of personal mobility aids like me to move around comfortably and dine with friends.”

And the best part? There’s an array of fan favourite dishes to choose from!

“When you are here, you should try the braised duck at crowd favourite Sin Choon Braised Duck. The perpetual long queue says it all,” said Tan Ching Hai, 78, a regular patron.

Gabriel added: “We would go for the economic bee hoon for its variety, and when we want a taste of good old bak chor mee, we head to Seng Bee Fishball Mince Meat Noodle. As long as you have a reasonable expectation, every stall here is good. But we also hope to see more food

## 小贩中心新貌迎食客

位于宏茂桥6道的宏茂桥724巴刹与熟食中心近期完成翻新，铺上防滑地砖、重新粉刷天花板、在墙上装置新的风扇和更换桌椅等。居民如今可在更明亮宽敞、整洁舒适的环境享用各种小贩美食，如肉挫面、卤鸭和卤面。



Tan Ching Hai (left) and Lim Bee Bee



**SOME OF THE UPGRADES:** (From top) Improved accessibility for wheelchair users, upgraded tables and chairs, refurbished restrooms, better ventilation and new wall fans.

# MEET- THE-PEOPLE SESSIONS (MPS)

## IMPORTANT DETAILS TO PROVIDE

- Full name (as in NRIC)
- NRIC number
- Address
- Contact number
- Details of your appeal with supporting documents, if any



**TECK GHEE**  
德义

Mr Lee Hsien Loong  
李显龙先生

Address: Block 322  
Ang Mo Kio Avenue 3,  
#01-1928,  
Singapore 560322

Time: Every Wednesday\*,  
7.30pm - 9.30pm

Email: teck.ghee@pap.org.sg  
Tel: 6552 6055



**ANG MO KIO-HOUGANG**  
宏茂桥—后港

Mr Darryl David  
杰乐先生

Address: Block 632  
Hougang Avenue 8,  
#01-28,  
Singapore 530632

Time: Every Thursday\*,  
7.30pm - 9.30pm

Email: amk.hougang@pap.org.sg  
WhatsApp: 9827 0753 (text)



**FERNVALE**  
芬维尔

Mr Gan Thiam Poh  
颜添宝先生

Address: Block 443  
Fernvale Road,  
#01-411,  
Singapore 790443

Time: Every Friday\*,  
8pm - 9.30pm

Email: gan.thiam.poh@amktc.org.sg  
Tel: 6977 9399



**CHENG SAN-SELETAR**  
静山—实里达

Ms Nadia Ahmad Samdin  
娜蒂雅女士

Address: Block 533  
Ang Mo Kio Avenue 5,  
#01-4100,  
Singapore 560533

Time: Every Thursday\*,  
7.30pm - 9.30pm

Email: chengsan-seletar.mps@pap.org.sg  
Tel: 6452 7870 / 6454 0951  
(available every MPS Thursday\*,  
7.30pm - 9.30pm)



**JALAN KAYU**  
惹兰加由

Ms Ng Ling Ling  
黄玲玲女士

Address: Block 522  
Serangoon North Avenue 4,  
#01-154,  
Singapore 550522

Time: Every Thursday\*,  
7.30pm - 9pm

Email: jalan.kayu.mps@pap.org.sg  
Tel: 6483 4341  
(available every MPS Thursday\*,  
7.30pm - 9pm)



**YIO CHU KANG**  
杨厝港

Mr Yip Hon Weng  
叶汉荣先生

Address: Block 644  
Ang Mo Kio Avenue 4,  
#01-850,  
Singapore 560644

Time: Every Thursday\*,  
7.30pm - 9.30pm

Email: yck.mps@pap.org.sg  
Tel: 8951 0186 (available every MPS  
Thursday\*, 7.30pm - 9.30pm)  
WhatsApp: 8951 0186 (text)



**KEBUN BARU**  
哥本峇鲁

Mr Kwek Hian Chuan Henry  
郭献川先生

Address: Block 109  
Ang Mo Kio Avenue 4,  
#01-04,  
Singapore 560109

Time: Every Tuesday\*,  
7.30pm - 9.30pm

Email: kebun.baru.mps@pap.org.sg  
Tel: 6454 8792



\* Except Public Holidays and the eves of Public Holidays

Information is correct at the time of printing. Please refer to [www.amktc.org.sg](http://www.amktc.org.sg) for updates.

## SNAP & WIN

**SNAP**




### WHAT'S YOUR FAVOURITE SPOT IN OUR TOWN?

SNAP a photo of it and  
stand to WIN  
a \$20 shopping voucher!

Submit your photos to  
[team\\_prcl@amktc.org.sg](mailto:team_prcl@amktc.org.sg)

Closing date:  
**11.59pm on 31 March 2023**

**EMAIL**



- This contest is open to all residents living in Ang Mo Kio GRC, Kebun Baru SMC and Yio Chu Kang SMC.
- All photos must be taken within Ang Mo Kio GRC, Kebun Baru SMC and Yio Chu Kang SMC.
- All entries must be submitted together with the entrant's **name, contact number** and **location** in which the photo was taken.
- All submissions must be the entrant's own work, and he/she must own the copyright to any photographs entered.
- There is no limit on the number of entries per person.
- Five winning entries will be selected and the winners will be announced in the next issue of *Our Home*.
- By entering the contest, you grant AMKTC the right to use and publish the winning entries in our print and digital platforms.

## PUBLICITY AND OUTREACH COMMITTEE

**Chairperson**  
Nadia Ahmad Samdin

**Vice Chairpersons**  
Rajeswari Sinkaram  
Zou Ling Xue

**Members**  
Christina Au Bee Lin  
Eileen Oh May Yee  
Florence Sim Beng Lan  
Kristen Neo Kai Qi  
Lau Lai Meng  
Mindy Ng Li Miang  
Muhammad Alif Bin Januari  
Patrick Tan Chee Chong  
Priscilla Gan Pei Pei

**Secretary**  
Genevieve Lim

**Assistant Secretaries**  
Chloe Tan Yan Ling  
Clarissa Chen Wan Qi  
Eugenie Ooi Zhuwe  
Ryan Ong Wei Sing

**Editorial and Design**  
Focus Publishing Limited  
(a subsidiary of SPH Media)  
[focuspub@sph.com.sg](mailto:focuspub@sph.com.sg)

**Photos/Images**  
Ang Mo Kio Town Council  
SPH Media Limited  
Brandon Tan  
John Li  
Victor Chick  
iStock

**Printer**  
Times Printers Pte Ltd

*Our Home* is published by the Ang Mo Kio Town Council. By interacting with us, submitting information to us or signing up for any service or promotion offered by us, you agree and consent to Ang Mo Kio Town Council and its related corporations (collectively, the "Companies"), as well as our respective representatives and/or agents ("Representatives") (collectively referred to herein as "AMKTC", "us", "we" or "our") collecting, using, disclosing and sharing among ourselves your Personal Data and disclosing such Personal Data to the Companies' authorised service providers and relevant third parties in the manner set forth in our Data Protection Policy.